

உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு

(WHO Child Growth Standards)

உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு

உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு உடம்பின் வளர்ச்சி மற்றும் உடம்பின் நிறைக்குரிய வரைபு

• 2 வயது 5 டிசைம் - மிகவும் குறைவாக இருக்கிறது

• 2 வயது 5 டிசைம் - மிகவும் குறைவாக இருக்கிறது

